

May 11, 2022

**BSE Limited**

Phiroze Jeejeebhoy Towers  
Dalal Street  
Mumbai - 400001

**Security ID/ Code - ELNET / 517477**

Dear Sir/Madam,

**Sub.: Newspapers advertisement for transfer of equity shares to IEPF Demat Account**

Pursuant to Section 124 of the Companies Act, 2013 (the "Act"), read with Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, and Regulation 30 and 47 of SEBI (Listing obligations and disclosure requirements) Regulations, 2015, we enclose herewith the Copies of the advertisement published giving Notice of Transfer of Equity Shares of the Company to Investor Education and Protection Fund Authority as follows:

- 1) Business standard- Leading English Newspaper All India edition- Published on 11.05.2022
- 2) Makkal Kural- Regional language newspaper- Published on 11.05.2022
- 3) Copy of reminder letter to shareholders.

The above information is also available on the Company's website i.e. [www.elnettechnologies.com](http://www.elnettechnologies.com)

This is for your information and records.

Thanking you,

Yours faithfully,

For **ELNET TECHNOLOGIES LIMITED**



**DIVYA RAJ GUPTA**  
**COMPANY SECRETARY**



**Encl: As above**

TRIGYN TECHNOLOGIES LIMITED											
Regd. Office: 27, SDF I, Seepz, Andheri (East), Mumbai - 400096 Tel: +91 22 6140 0909 Fax: +91 22 2829 1418 Website: www.trigyn.com Email: ro@trigyn.com • CIN - L72200MH1986PLC039341											
EXTRACT OF STATEMENT OF STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2022					EXTRACT OF STATEMENT OF CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2022						
(Rupees in lakhs)					(Rupees in lakhs)						
Sr. No.	Particulars	Quarter ended		Year ended		Sr. No.	Particulars	Quarter ended		Year ended	
		31 March 2022 Audited	31 December 2021 Unaudited	31 March 2022 Audited	31 March 2021 Audited			31 March 2022 Audited	31 December 2021 Unaudited	31 March 2022 Audited	31 March 2021 Audited
1	Total income from Operations	2,469.43	2,262.40	9,425.59	8,823.15	1	Total income from Operations	27,328.16	26,164.29	104,058.35	98,541.42
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items )	691.47	(437.44)	359.58	596.36	2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items )	684.74	1,408.13	5,882.86	8,900.83
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and Extraordinary items )	690.73	(441.00)	355.29	587.91	3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and Extraordinary items )	684.74	1,408.13	5,882.86	8,900.83
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and Extraordinary items )	501.22	(428.46)	101.59	300.64	4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and Extraordinary items )	371.18	928.14	3,907.20	6,217.29
5	Total Comprehensive income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	445.14	(427.43)	51.83	356.57	5	Total Comprehensive income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1,405.54	453.63	4,944.52	5,538.48
6	Equity Share Capital	3,078.57	3,078.57	3,078.57	3,078.57	6	Equity Share Capital	3,078.57	3,078.57	3,078.57	3,078.57
7	Reserves excluding Revaluation Reserves as per balance sheet of previous accounting year			15,493.09	15,438.83	7	Reserves excluding Revaluation Reserves as per balance sheet of previous accounting year			57,681.83	52,734.87
8	(i) Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)					8	(i) Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)				
	(a) Basic	1.63	(1.39)	0.33	0.98		(a) Basic	1.21	3.01	12.69	20.20
	(b) Diluted	1.63	(1.39)	0.33	0.97		(b) Diluted	1.21	3.00	12.69	20.11
Notes: 1 The above financials results were reviewed by the Audit Committee and then approved by the Board of Directors at its meeting held on 09th May 2022. 2 Figures of previous quarter/period/year have been regrouped and reclassified, wherever considered necessary to correspond with current period presentation.						Notes: 1 The above financials results were reviewed by the Audit Committee and then approved by the Board of Directors at its meeting held on 09th May 2022. 2 Figures of previous quarter/period/year have been regrouped and reclassified, wherever considered necessary to correspond with current period presentation.					
Notes to Standalone Financials Results											
1 The audited financial statement for the quarter and year ended 31st March 2022 has been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on May 9, 2022. The financial results of the company have been prepared in accordance with Indian Accounting Standards (IND AS), the provisions of the Companies Act, 2013, and guidelines issued by the Securities and Exchange Board of India. 2 Figures for the quarter ended 31st March are the balancing figures between the audited figures in respect of the full financial year and the published year-to-date figures up to the third quarter of the relevant financial year subjected to limited review. 3 In terms of IND AS 108, the company is having a single reportable segment i.e. "Communication and information technology staffing support services". 4 Investments, Receivables and Loan, and advances include balances in the accounts relating to subsidiaries and step down subsidiaries which were wound-up/liquidated/under liquidation in the earlier years and are fully provided for, are as under:-											
(Rupees in lakhs)											
Particulars								31st March 2022		31st March 2021	
Investments											
Ecapital Solutions (Bermuda) Ltd*								50,972.96		50,972.96	
Debtors											
Trigyn Technologies Limited, UK*								60.09		60.09	
Loans and Advances											
Trigyn Technologies Limited, UK*								20.76		20.76	
eVector Inc USA*								0.27		0.27	
eCapital Solutions (Mauritius) Limited*								2.09		2.09	
eVector India Private Limited*								0.10		0.10	
*The company has carried forward in the books of accounts the balance of the above-mentioned overseas subsidiaries which has been wound up. The company is awaiting approval from the Reserve Bank of India for writing off these balances. The process for obtaining necessary approval and permissions from the Reserve Bank of India (RBI) under FEMA regulations is in progress. In view of this, Investments, Loans & advances, and provision for doubtful debts and impairment in the value of investments are retained and other entries are given effect in the books of account which are subject to the approval of RBI. This matter is being carried forward for over 6 years.											
5 Major Contracts of the company											
A) Implementation and Management of Cloud-Based Virtual Classroom System in identified schools in Andhra Pradesh											
The total contract value of the Andhra Pradesh State Fibernet Limited (APSFL) project amounts to Rs. 160 Crores inclusive of GST. This comprises Rs. 80 crores for the supply of materials and installation of video conferencing equipment and the balance Rs. 80 crores towards operations and maintenance. The company has completed a major portion of the supply contract. As of 31st March 2022, balance work at 59 schools, 1 District Studio, and Central Studio is still pending completion due to the non-allotment of sites from APSFL. The Company has recognized revenue of Rs. 79.90 crores in earlier years in respect of the supply contract which includes unbilled revenue of Rs. 49.73 lacs up to 31st March 2022. This is in line with IND AS 115 – (Revenue from contracts with customers) accounting for contracts based on completion of the performance obligation. Prepaid expenses includes an amount of Rs. 479.91 lacs representing project work in progress in respect of this project. Against the milestone billings done of Rs. 79.40 crores, Rs. 17.85 crores have been received and balance of Rs. 61.55 crores is outstanding for more than 2 years. The operation and maintenance part of the contract was taken up in February 2019. The management has not booked any Quarterly Guaranteed Revenue up to 31st March 2022 on this part of the contract amounting to Rs. 80 crores, in view of the uncertainty of collection. Keeping in view the old outstanding of Rs. 61.55 crores being carried forward and poor collection till date, the management is of the view that their decision for not accounting unbilled revenue for AMC charges is justified and proper due to uncertainty of collection. In support of the management's stand, the company has obtained an opinion from a subject matter expert. The management has not classified the outstanding balance as doubtful of recovery and no provision has been made towards old outstandings. However, as per the Company's Expected Credit Loss (ECL) policy, the company has made a provision of Rs. 1.86 crores in Quarter 4 of the financial year 2021-22. The cumulative ECL provision made is Rs. 13.97 crores for the above outstanding. Also, in support of the management's stand, the company has obtained an opinion from a subject matter expert.											
B) Design, Development, Implementation, Operation, and Maintenance of Smart Parking Solution at Nashik											
Due to various reasons, there was no collection of tolls from the 15 commissioned parking sites in Nashik. The company is in discussion with Nashik Smart City Development Corporation Ltd to sort out various issues related to the Smart Parking Project. During the quarter, the company has charged in the statement of Profit & Loss, the total expenditure of Rs. 34.78 lacs. The company has also amortized an amount of Rs. 22.48 lacs in respect of the capitalized portion of completed sites. The unamortized Capital Cost carried forward in the Balance Sheet as at 31.03.2022 of Rs. 8.62 Crores including Rs. 1.49 Crores (Capital WIP) is not considered as impaired and not provided for, pending resolution of issues with NMSCDCL.											
6 Pending legal suits											
a) Writ Petition filed by Vedang Radio Technology Pvt. Ltd. (VRTPL) against State of Assam and others											
The company had submitted a bid for the selection of a system integrator for the Supply, Installation, Testing, and Commissioning of Video Conferencing Equipments up to the Police Stations level in Assam. VRTPL submitted the bid but got rejected. They have filed a writ petition in Guwahati High Court against the State of Assam, DGP Assam, Addl DGP (Communication), Assam, GDP (Communication), Assam and TTL for incorrect rejection of their bill. The Honourable court on 18th March 2020 while entertaining the writ petition had directed all the parties to maintain the status quo in respect of the bidding process. Until further orders. The matter was disposed off and dismissed by the court. However, VRTPL has filed a fresh writ petition on 7th July 2021 against the state of Assam and 14 other parties in which the company is respondent no. 6. The next date of hearing is on - 10th May 2022. In view of the above litigation, the selection through the bidding process could not take place, and the Earnest Money Deposit of Rs. 70 lakhs paid in February 2020 against this bid continues to be outstanding. The company is confident of receiving back this deposit.											
b) Toshniwal Enterprises Control Limited (TECL)											
The company and TECL entered into an MOU on 24-April-2019 to work on the ONGC project. Insolvency proceeding against TECL was admitted on 22-11-2019 at NCLT – Kolkata. ONGC terminated the contract on 29-11-2019. The Company's advocate had filed an application with NCLT in September 2020. There were certain defects raised by the Registry department while scrutinizing the file. The same was duly corrected by the company's advocate and the matter was heard by the NCLT Kolkata bench on April 8, 2021. The Bench condoned the delay in submitting the claim by the company. Further, it allowed the application of the company and directed the resolution professional to verify and accept the claim on its merit. NCLT has ordered the commencement of liquidation of the Toshniwal Enterprises Control Limited on 4th April 2022 and the stakeholders are called upon to submit their claim with proof on or before 4th May 2022.											
c) Writ Petitions filed by the company relating to Tamil Nadu projects											
i) Coimbatore Smart City Limited											
The company had bid for the Selection of a System Integrator to Design, Supply, Implement, Operate, & Manage Integrated Command and Control Centre in Coimbatore Smart City Limited. The company's bid got rejected and therefore a Writ Petition challenging the disqualification was filed in Madras High Court. The writ petition was filed on 19th February 2021 with Madras High Court. The date of hearing for admission of the petition was 4th March 2021. The petition is pending for admission and a reply has been sought from the other party.											
ii) Tiruppur Smart City Limited											
The company had bid for the Selection of a System Integrator to Design, Supply, Implement, Operate, & Manage Integrated Command and Control Centre in Tiruppur Smart City Limited. The company's bid got rejected and therefore a Writ Petition challenging the disqualification was filed in Madras High Court. The writ petition was filed on 11th February 2021 with Madras High Court. The date of hearing for admission was 23-02-2021. The petition is pending for admission and a reply has been sought from the other party. The management has evaluated all the pending legal cases in consultation with their legal counsel and they believe that they have got a good case and expect a favorable outcome in the majority of the above cases.											
7 During the year, the company has received Dividends from its wholly-owned subsidiary 'Trigyn Technologies INC' – USD 1,912,500 (Gross USD 2,250,000 less withholding tax in USA, USD 337,500) i.e. USD 2230 per share (equivalent to 2230%). In the Previous year Dividend received was USD 850,000 (Gross USD 1,000,000 less withholding tax in USA, USD 150,000 on 01.02.2021) i.e. USD 991.08 per share (equivalent to 991.08%).											
8 As per the revised ECL policy for non-Government business, receivables in the ageing bucket "Greater than 365 days" is considered as 'Loss' and accordingly taken for the purpose of determining the historical loss rates. The historical loss percentage based on roll rate method is found out for non government business. For government business, the historical loss rate is computed based on the cumulative receivable amounts and the corresponding amount of loss given default for every bucket. Following percentage of receivables is considered as 'Loss' (LGD) for government business:											
Period outstanding								Percentage of receivable considered as 'Loss'			
2 years								20%			
3 years								40%			
4 years								60%			
5 years								80%			
The historical loss percentage is applied on the receivables' balances at the valuation date. Two more scenarios are constructed based on an analysis of the regression between the forward-looking macroeconomic factors and the receivable balances and appropriate probability weight is assigned for the two scenarios and probability weighted expected credit loss is computed. As per the revised policy and valuation report issued by the valuer, Rs. 1.56 crores should be provided as an Expected Credit Loss provision in case of Non-Government trade receivables and Rs. 4.31 crores in case of Government trade receivables. However, till date, the Company has made cumulative ECL provision of Rs. 14.54 crores towards Government Trade Receivables as per the current policy. Adopting a conservative approach the excess provision shall be adjusted against following year's provision.											
9 The company was served with an Audit report for its Andhra Pradesh unit under Section 65(6) of the CGST Act 2017 under rule 101(5) on 5th April 2021 for FY 2017-18 and FY 2018-19. The company did not agree with the contents of the said audit report and filed a detailed reply on 21st May 2021 raising various preliminary objections along with a rebuttal to various audit paras. The GST department issued one more audit report titled "Final Audit Report" dated 15th June 2021. The company replied to the final audit report vide its letter dated 26th June 2021 raising various preliminary objections against the said final audit report. The department issued a pre-SGN Consultation Notice dated 4th August 2021 to the company wherein tax amounting to Rs. 36.39 lakhs, interest amounting to Rs. 1.82 crores and a penalty amounting to Rs. 1.02 crores were quantified during the audit. The company paid Rs. 22.33 lakhs under protest against the said demand. The company has submitted to the GST department that the liability of tax, interest, and penalty as mentioned in Form DRC-01A is not acceptable. On 18th February 2022 GST department issued SCN and the company is in the process of drafting a reply on the same. No provision has been made as the company is contesting this demand.											
10 A search u/s 132 of the Income Tax Act was conducted by the Income Tax department on 29th August 2018. Thereafter the notices were issued for the block assessment for the period 2014-15 to 2019-20 (7 assessment years). The company has received the assessment orders for said Block raising a fresh demand of Rs. 3.14 crores. The main reason for the demand is on account of adjustments to the returned income made at the processing stage and in one case dividend distribution tax credit has not been considered by the department which has resulted in wrongful addition. There being mistakes apparent from records, the company filed appeals/rectifications wherever applicable in consultation with the company's tax advisors.											
11 The company has considered the impact of the COVID 19 pandemic on its business operations and financial results based on its review of current indicators of future economic conditions. However, the impact assessment of this pandemic is a continuing process given the uncertainties associated with its nature and duration, and accordingly, the company will continue to monitor any material changes to future economic conditions.											
12 The new code on Social Security, 2020 (the Code) has been enacted, which would impact the contributions by the Company towards Provident Fund and Gratuity. The effective date from which the changes are applicable is yet to be notified. The Ministry of Labour and Employment (the Ministry) released draft rules for the Code on November 13, 2020, and has invited suggestions from stakeholders which are under active consideration by the Ministry. The Company will complete its evaluation and will give appropriate impact in its financial statements in the period in which the Code becomes effective and the related rules are published.											
13 The exceptional item for the quarter & year to date ended represents provision for the loan given to the subsidiary.											
14 The balance of associate companies of United Telecoms Limited (UTL) in the books of Trigyn Technologies Limited as of 31st March 2022 is as follows:											
Particulars								Amount (Rs. in lakhs)			
Receivable from Promuk Hoffman International Pvt. Ltd.								70.00			
Receivable from United Telelinks (Bangalore) Ltd.								1.32			
Advance to United Telecoms Limited for Rent*								205.00			
*Provision for rent has been made as per the rental agreement but no invoice has been received from UTL.											
15 Figures of the previous quarter/period/year have been regrouped and reclassified, wherever considered necessary to correspond with the current period presentation.											
Notes to Consolidated Financials Results											
1 The audited financial statement for the quarter and year ended 31st March 2022 has been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on May 9, 2022. The financial results of the company have been prepared in accordance with Indian Accounting Standards (IND AS), the provisions of the Companies Act, 2013, and guidelines issued by the Securities and Exchange Board of India. 2 Figures for the quarter ended 31st March are the balancing figures between the audited figures in respect of the full financial year and the published year-to-date figures up to the third quarter of the relevant financial year subjected to limited review. 3 In terms of IND AS 108, the company is having single reportable segment i.e. "Communication and information technology staffing support services". 4 The financial statements of subsidiaries Leading Edge Infotech Limited (LEIL) and Trigyn Technologies India Private Limited (TTIPL) have been prepared on going concern basis despite the negative net worth of the Company as at the year-end. As of 31st March 2022, both the above companies are not in a position to meet their commitments on their own and are totally dependent on the financial support of the Holding company. The management is in the process of taking steps to revive the business and is also exploring other alternates such as merger/amalgamation/liquidation. Since both the companies are supported by the holding company, the financial statements have been prepared on going concern basis despite the negative net worth of these Companies at the year-end. 5 During the quarter, the Group's project teams and employees were "Working from Home". Some of the Group's projects particularly the Cloud-Based Virtual Classroom System at Andhra Pradesh and toll collection from the Parking project at Nashik were badly affected on account of the prolonged lockdown. The management of respective companies of the Group has evaluated the possible impact of this pandemic on the business operations and the financial position of the Group where fixed expenditures such as permanent staff salary, office and godown rent, finance costs, manpower agency charges, and others which have been accounted but could not be covered by revenue billing due to the prolonged lockdown. 6 The Group has considered the impact of the COVID 19 pandemic on its business operations and financial results based on its review of current indicators of future economic conditions. The Group has used the principles of prudence in applying judgments, estimates, and assumptions including sensitivity analysis, and based on the current estimates, the Group has accrued its liabilities and also expects to fully recover the carrying amount of trade receivables including unbilled receivables, intangible assets, and investments. The eventual outcome of the impact of the global health pandemic may be different from those estimated as on the date of approval of these standalone financial results. 7 Figures of the previous quarter/period/year have been regrouped and reclassified, wherever considered necessary to correspond with the current period presentation.											
Place : Mumbai Date : May 09, 2022								For TRIGYN TECHNOLOGIES LIMITED R. Ganapathi Chairman & Non-Executive Director			

AHMEDNAGAR MUNICIPAL CORPORTION

Maharashtra Suvarn Jayanti Nagarotthan

Mahaabhiyan (District Level) Yojana Year - 2021 - 22

Re E Tender No. 1 / Notice No. 573 / 2022-23

Maharashtra Suvarn Jayanti Nagarotthan

Mahaabhiyan (District Level) Yojana Year - 2021 - 22

Tender information no. 573 / 2022 - 23 has been published on the Government's website

http://mahaetenders.gov.in for online ordering by e-tender. However, it should be noted by those concerned.

City Engineer

Ahmednagar Municipal Corporation

Ahmednagar



Vardhman

Delivering Excellence. Since 1965.

VARDHMAN TEXTILES LIMITED

Regd. Office: Vardhman Premises, Chandigarh Road, Ludhiana-141010

CIN: L17111PB1973PLC003345; PAN No.: AABCM4692E

Website: www.vardhman.com, E-mail: secretarial.lud@vardhman.com

COMPANY NOTICE OF RECORD DATE

Notice is hereby given that the Company has fixed Monday, the 23rd day of May, 2022, as 'Record Date' for the purpose of determining the names of debenture-holders entitled to receive the payment of interest due on 1st June, 2022 in respect of Secured Redeemable Non-Convertible Debentures of Rs. 10.00 Lakh each, issued on Private Placement basis vide ISIN INE825A07076.

This notice is also available on the website of Company (www.vardhman.com) and BSE Ltd. (www.bseindia.com)

FOR VARDHMAN TEXTILES LIMITED


Sd/-

(Sanjay Gupta)

Company Secretary

Date : 10th May, 2022

Place : Ludhiana



ELNET TECHNOLOGIES LIMITED

Regd. Office: TS 140, Block 2 & 9, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 113.

Ph: 044-2254 1337 / 1098 Fax: 044-2254 1955

Email : elnetcity@gmail.com Website: www.elnettechnologies.com

CIN : L72300TN1990PLC019459

NOTICE TO SHAREHOLDERS

Transfer of Equity Shares of the Company to Investor Education and Protection Fund Authority

NOTICE is hereby given that pursuant to provision of section 124(6) of the Companies Act, 2013 ("Act") read with Rule 6 of the Investor Education and Protection Fund authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as amended from time to time (the "Rules"), the equity shares of the Company in respect of which dividend amounts have remained unclaimed for seven consecutive years or more are required to be transferred by the Company to the demat account of the Investor Education & Protection Fund Authority (IEPF).

Accordingly, the due date for transfer of shares held by the shareholders in the Company, wherein the dividend(s) remain unpaid on such shares, for the last seven years from the final dividend declared by the Company in the year 2014-15, to IEPF Authority is August 10, 2022.

To claim the said shares and unclaimed dividend amount before it is transferred to the credit of IEPF, shareholders may forward to M/s. Cameo Corporate Services Limited, the Registrar and Share Transfer Agent (RTA) of the company with the copies of the relevant documents such as:

- Copy of Share Certificates;
- Request letter for "not to transfer the shares to IEPF Authorities";
- Copy of the Demat Account Statement (Client master list) showing your name, address, demat and bank account details registered against the demat account. (For shares held in demat form)
- Investor Service Request Form ISR – 1, Form ISR - 2 and Form No. SH 13 (Nomination Form) duly filled as per the instructions stated therein along with the supporting documents including original cancelled cheque stating your name as the Account holder. (Can download the form from Company's website www.elnettechnologies.com under the following path Investors→Shareholders communications→Investor services→Formats). (For shares held in physical form)

In Compliance with the above provision, Individual notices are being sent to the registered address of the Shareholders whose dividends are lying unclaimed for seven consecutive years and whose shares are liable to be transferred to IEPF. The complete details of these shareholders is being made available on the Company's website www.elnettechnologies.com in the following category i.e., investor/compliance/unpaid dividend data/year 2022/Details of shares proposed to be transferred to IEPF 2014-15

All the concerned shareholders, whose folio and other particulars are reflected in the said file on the website of the company are requested to note that in terms of the above stated provisions, the company shall be obliged to transfer the shares to the IEPF.

Hence, if the dividends are not claimed by the concerned shareholders by the above mentioned due date, necessary steps will be initiated by the company to transfer the shares held by the concerned shareholder to IEPF without any further notice in the following matter.

In case the shares are held:

- In physical form: New share certificate(s) will be issued and transferred in favour of IEPF on completion of necessary formalities. The original share certificate(s) which stand registered in the name of shareholder will be deemed cancelled and non-negotiable.
- In demat form: The Company shall inform the Depository by way of corporate action for transfer of shares lying in the shareholder's demat account in favour of IEPF.

The shareholders may note that in the event of transfer of shares and the unclaimed dividends to IEPF, concerned shareholder(s) are entitled to claim the same from IEPF authority by submitting an online application in the prescribed form IEPF-5 available on the website www.iepf.gov.in.

The shareholders may further note that the details of unclaimed dividends and shares of the concerned shareholder(s) uploaded by the Company on its website www.elnettechnologies.com shall be treated as adequate notice in respect of issue of new share certificate(s) by the Company for the purpose of transfer of shares to IEPF pursuant to the Rules. Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend and equity shares transferred to the IEPF.

For further clarification, the concerned shareholders are requested to contact the Registrar and Share Transfer Agent (RTA) of the company at the following address: M/s. Cameo Corporate Services Limited, Unit: Elnet Technologies Limited 'Subramanian Building', 5th Floor No. 1, Club House Road, Chennai-600002, Tel: 91-44-2846 0390; Fax: 91-44-2846 0129; e-mail: investor@cameoindia.com.

Yours Faithfully

For ELNET TECHNOLOGIES LIMITED


Sd/-

Divya Raj Gupta

Company secretary

Place : Chennai

Date : 11.05.2022



CENTURY ENKA LIMITED

CIN: L24304PN1965PLC139075

Regd. Office: Plot No.72 & 72-A, MIDC, Bhosari, Pune - 411 026.

Tel No.: 020-6612 7304 • Fax No.: 020-2712 0113

Website: www.centuryenka.com • E-mail: cel.investor@birlacentury.com

NOTICE

Transfer of Equity Shares of the Company to Demat Account of Investor Education and Protection Fund Authority


This Notice is given pursuant to the provisions of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the IEPF Rules") notified by the Ministry of Corporate Affairs as amended from time to time.

The IEPF Rules, amongst other, contain provisions for transfer of all shares in respect of which dividend has not been paid or claimed by the shareholders for seven consecutive years or more to the









## INTIMATION OF TRANSFER OF SHARES TO IEPF

Dear Shareholder(s)

**Sub: Transfer of Equity Shares held by you in the Company to the Investor Education and Protection Fund (IEPF)**

We wish to draw your attention to the provision of Section 124 regarding UNPAID DIVIDEND ACCOUNT and section 125 regarding INVESTOR EDUCATION AND PROTECTION FUND (IEPF) of the Companies Act, 2013, read with Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and subsequent amendment thereto ("the Rules").

In terms of the above provisions, the company is required to transfer the dividend remaining unpaid / unclaimed for seven years since 2014-15 to the Investor Education and Protection Fund and also all the shares pertaining thereto, if the dividend amounts have remained unclaimed and unpaid for a consecutive period of seven years or more to the demat account of the Investor Education & Protection Fund Authority (IEPF).

Individual communication is being sent to the registered address of the Shareholders whose dividends are lying unclaimed for seven consecutive years and whose shares are liable to be transferred to IEPF as per the aforesaid Rules for taking appropriate action.

The shareholders whose dividend is remain unpaid/unclaimed for seven consecutive years since 2014-15 are hereby advised to take appropriate action to avoid the transfer and you may get in touch with our Registrar & Share Transfer Agent (RTA) on or before **August 10, 2022**.

To claim the outstanding dividend, kindly first ensure registration of correct bank details including your core banking account no and IFSC/ MICR of your bank against your demat A/c with your Depository Participant / Registrar and Share Transfer Agent – Cameo Corporate Services Limited. The following document shall be sent from your registered email address or by way of a letter so as to reach the RTA on or before **August 10, 2022**.

- Copy of Share Certificate
- Request letter for "not to transfer the shares to IEPF Authorities"
- Copy of the Demat Account Statement (Client master list) showing your name, address, demat and bank account details registered against the demat account. **(For shares held in demat form)**
- Investor Service Request Form ISR – 1, Form ISR - 2 and Form No. SH 13 (Nomination Form) duly filled as per the instructions stated therein along with the supporting documents including original cancelled cheque stating your name as the Account holder. *(Can download the form from Company's website [www.elnettechnologies.com](http://www.elnettechnologies.com) under the following path Investors → Shareholders communications → Investor services → Formats).* **(For shares held in physical form)**

As per SEBI circular dated November 3, 2021 and December 14, 2021 outstanding payments will be credited directly to the bank account if the folio is KYC Compliant. Payment can be made to shareholders holding shares in physical form if the folio is KYC compliant.

Please note that no payment can be made in absence of complete bank details registered against your account

Hence, if the dividends are not claimed by the concerned shareholders by the above mentioned due date, necessary steps will be initiated by the company to transfer the shares held by the concerned shareholder





to IEPF without any further notice in the following manner. **Please note that no claim shall lie against the Company in respect of the shares so transferred to IEPF.**

In case the shares are held:

- **In physical form:** New share certificate(s) will be issued and transferred in favour of IEPF on completion of necessary formalities. The original share certificate(s) which stand registered in the name of shareholder will be deemed cancelled and non-negotiable.
- **In demat form:** The Company shall inform the Depository by way of corporate action for transfer of shares lying in the shareholder's demat account in favour of IEPF.

Please note that subsequent to transfer of such shares to IEPF, all benefits, if any which may accrue in further for the subject shares, including further dividend, will be credited to the IEPF. Also, your name will be removed from the Register of Members/Beneficial holders if you are holding only the above shares in the company and hence there would be no communication whatsoever from the company, including notice of meetings, copies of annual reports, etc. In sum, you will cease to be members of the Company in respect of the said shares and so shall not be entitled to exercise any rights otherwise available to the Members.

It may however be noted that in terms of Rule 7 of the said Rules, any person, whose shares, unclaimed dividend etc., have been transferred to the IEPF may claim the same from the IEPF authorities by submitting an online application in the prescribed form IEPF-5 available on the website [www.iepf.gov.in](http://www.iepf.gov.in) for re-transfer of such shares and payment of the dividend. You may visit the website of IEPF [www.iepf.gov.in](http://www.iepf.gov.in) for further information in this regard.

The statement containing the details of name, address, folio number, demat account number and number of shares due to transfer is made available in our website [www.elnettechnologies.com](http://www.elnettechnologies.com) for information and necessary action by the shareholders.

We once again request you get in touch with the RTA immediately along with the copies of the above mentioned documents to avoid transfer of shares to IEPF.

For further clarifications, the concerned shareholders are requested to contact the Registrar and Share Transfer Agent (RTA) of the company at the following address: M/s. Cameo Corporate Services Limited, Unit: Elnet Technologies Limited "Subramanian Building", 5th Floor No.1, Club House Road, Chennai-600002, Tel: 91-44-2846 0390; Fax: 91-44-2846 0129; e-mail: [investor@cameoindia.com](mailto:investor@cameoindia.com).

Thanking You,

Yours faithfully

For **ELNET TECHNOLOGIES LIMITED**

**DIVYA RAJ GUPTA**  
**COMPANY SECRETARY**



**Place: Chennai**

**Date: May 11, 2022**

This intimation is being uploaded and disseminated in the website of the company ([www.elnettechnologies.com](http://www.elnettechnologies.com)) on May 11, 2022.